

Tamil Murli Quiz 15-01-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc](#)

Q.1) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

சத்யக உலகின் மரம் உங்கள் பார்வையில் தென்பட நீங்கள் எதைப்பறிந்து கொள்ள வேண்டும்?

- A. ☐ நான் சிவபாபாவின் தத்துக்குழ ந்தை என்பதை
- B. ☐ சென்ற கல்பத்தில் எனக்குத்தான் தென்பட்டது என்பதை
- C. ☐ நான் சிவபாபாவின் ஸ்ரீ மதத்தின் படி நடப்பவன் என்பதை
- D. ☒ நான் சங்கமயுக பிராம்மணன் என்பதை

Q.2) சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்

ஞானத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளின் அடையாளம் என்ன?

- A. ☐ ஞானத்தை அனைவருக்கும் சொல்லிக்கொடுப்பதில் ஈடுபட்டிருப்பார்கள்
- B. ☒ அவர்கள் தங்களிடையே ஞானத்தின் விஷயங்களை மட்டுமே பேசுவார்கள்
- C. ☐ அவர்கள் வீணான பேச்சுக்களில் நேரத்தை செலவிடமாட்டார்கள்
- D. ☒ ஏகாந்தமாகச் சென்று ஞானத்தை ஆழமாக சிந்தனை செய்வார்கள்.

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

இந்த உலக நாடகத்தில் எப்படிப்பட்ட ரகசியத்தை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள்?

- A. ☒ இந்த உலகத்தில் சிவபாபாவைத்தவிர வேறு எந்த பொருளும் நிலையானது இல்லை
- B. ☐ இந்த உலக நாடகத்தின் ஆயுள் 5000 ஆண்டுகள். லட்சக்கணக்கான வருடங்கள் இல்லை.
- C. ☐ பாவனமாக இருந்தவர்கள் அனைவரும் பதிதம் ஆகியே தீரவேண்டும்
- D. ☐ இந்த உலகத்தில் அனைவரையும் விட ஹீரோ பார்ட் ஒரு சிவபாபாவிற்கு மட்டும் தான் கிடைக்கிறது.

Q.4) சரியா தவறா என்று குறிக்கவும்

நாம் பிராமணராக இருக்கிறோம் என்ற ஒரு விஷயத்தை நினைத்தாலே நாம் கரை சேர்ந்து விடுவோம்.

- A. ☒ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியான விடைகளை பொருத்துக

	Choice	Match
A	ஞானத்தை ஆழமாக சிந்திப்பது	சங்கமயுகத்தில் கேட்கும் புதுப்புது விஷயங்களை சிந்தனை செய்வது
B	தன்னைத்தான் சங்கமயுகத்தை சேர்ந்தவன் என்று புரிந்துகொண்டால்	சத்யகத்தின் தர்மம் உங்கள் பார்வையில் தென்படும்
C	சங்கமயுக படிப்பு ஒன்று தான்	நரக வாசிகளை சொர்கவாசிகலாக ஆக்கக்கூடியது
D	சடலம் போல் ஆகி விட்டனர்	காம நெருப்பில் எரிந்து விட்டனர்
E	நீங்கள் இங்கு வந்தது முதல்	மாயாவின் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது
F	கிருஷ்ணரை	சத்குரு, தந்தை, டீச்சர் எனக்கூற முடியாது

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்
யாராவது இறந்து விட்டால் அவர்கள் எங்கே என்று கேட்டால் சொர்க்வாசி
ஆகிவிட்டார்கள் என்று சொல்வார்கள். ஒருவேளை இறந்தவர்கள் சொர்க்வாசியானால்
மகிழ்ச்சி அடையவேண்டும் அல்லவா? பின் ஏன் துக்கப்படுகிறார்கள்?

- A. ☐ சரி
B. ☒ தவறு

Q.7) சரியா தவறா என்று குறிக்கவும்
காசியில் உயிரை மாய்த்துக்கொண்டால் கணக்கு வழக்கு முடிகின்றது என
நம்புகின்றனர். முக்திக்காக குகைகளில் அமர்ந்து விடுகின்றனர்.

- A. ☐ சரி
B. ☒ தவறு

Q.8) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
நாம் இறை தந்தையின் சேவையில் இருக்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். இறை
தந்தையின் சேவை என்றால் என்ன?

- A. ☒ அனைவருக்கும் மன்மனாபவ என்ற செய்தியை கொடுப்பது
B. ☐ பதீத உலகை பாவன மாக்குவது
C. ☐ அனைவருக்கும் சுதர்சன சக்கரத்தை சுற்ற கற்றுக்கொடுப்பது
D. ☐ மனிதர்களை தேவதைகளாக மாற்றுவது

Q.9) சரியா தவறா என்று குறிக்கவும்
முன்பெல்லாம் காலை வகுப்பு முடிந்த வுடன் மலைமேல் சென்று வந்தீர்கள். வகுப்பில்
கேட்ட விஷயங்களை சிந்தனை செய்வதற்காக மலைமேல் அமர்ந்தீர்கள்.

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.10) இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
ஒரு வினாடியில் யாரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்?

- A. ☐ ஸ்ரீ மதத்தின் படி நடப்பவர்களால்
B. ☐ சதா தந்தையின் நினைவில் இருந்து கர்மம் செய்பவர்களால்
C. ☒ விடுபட்டவராகவும், அன்பானவராகவும் இருந்து கர்மம் செய்பவர்களால்
D. ☐ சதா நினைவில் இருந்து சேவை செய்பவர்களால்